1979 பிப்ரவரி 24]

கமலக்கண்ணன் தொடக்கப்பள்ளி நிர்வாகம்.

*வினா எண் 162—திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிர்வாகத்திலுள்ள கமலக்கண்ணன் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைப்பற்றி அரசுக்கு முறையீடுகள் வந்திருக்கின்றனவா?

(ஆ) ஆம் எனில், அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) ஆம்.

(ஆ) முறையீடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரப்பட்டுள்ளார்.

திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தலைவரவர்களே இது என்னுடைய தொகுதியைப் பற்றிய கேள்வி. இந்தக் கேள்விக் கேட்டு 1 அல்லது $1\frac{1}{2}$ வருடங்கள் ஆவதாக எனக்கு ஞாபகம். சென்னையில் உள்ள ஒரு பள்ளியைப்பற்றி அமைச்சர் அவர்கள் அறிக்கை கேட்டிருக்கிறார் என்கிறார்கள். தனியார் நிர்வாகத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளின் முறையீடுகள் பற்றி ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பாக பள்ளி ஆசிரியைகள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்டகால அளவுக்குள்ளாக நடவடிக்கைகளை எடுத்து அதுபோன்ற தனியார் பள்ளிகளில் அடிமைகளை நடத்துவது போன்ற கொடுமைகளை தடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: தலைவரவர்களே, குறிப்பிட்ட புகார்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டன. குற்றப்புலனாய்வுத்துறை இதில் உண்மையிருப்பதாக அறிவித்ததின் பேரில் பள்ளிக் கல்வி இயக்குநரை கலந்ததில் தென் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரணை நடத்தியதாகவும் பள்ளிப் பதிவேடுகளை பரிசீலனை செய்ததாகவும் அப்பள்ளிகள் ஒழுங்காகவே நடந்து வருகின்றன எனவும் முறையீடுகள் சரியானதல்ல எனவும் விசாரணை நடத்தி அறிக்கை பெற்று அரசுக்கு அனுப்பியுள்ளார். குற்றப்புலனாய்வுத்துறை கல்வி அதிகாரி

களுடைய அறிக்கைகளில் வேற்றுமை காணப்படுவதால், இது குறித்து விசாரணை செய்து அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரப்பட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்று இந்த குறைபாடுகள் உண்மையே என்று தெரியவருமேயானால், தனியார் பள்ளி விதிகளின்படி முறைகேடாக செயல்படும் பள்ளிகளின் நிதியுதவியை நிறுத்தவோ அங்கீகாரத்தை ரத்து செய்யவோ நடவடிக்கை எடுக்கலாம். தற்காலிகமாக 5 வருடங்களுக்கு, முறைகேடாக நடக்கும் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த அவ்விதிகளில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை கிடைத்தவுடன், விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : இதற்காக கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்திலே ஒரு முக்கிய விஷயம், கல்வி மேல் அதிகாரிகளே இதற்கு உடந்தை என்று குற்றச் சாட்டு வருகின்றன. இது போன்ற குறைபாடுகள் இல்லாமல் மேல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இந்தக் கேள்வி திரு. சாதிக்பாட்சா அவர்கள் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியைப் பற்றியதாகும். நீங்கள் உட்காருங்கள்.

திரு. சோ. அழகர்சாமி : தலைவரவர்களே, அந்தப் பள்ளி குறித்து எனக்கும் புகார் வந்து இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் ஏற்கனவே அறிவிப்புத் தந்து இருக்கிறேன், ஒரு வினா குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினரின் தொகுதியில் உள்ளதைப் பற்றி என்றால், அவருக்கு இரண்டு துணைவினா எழுப்ப அனுமதி அளிக்கப்படும். இந்த முறையில் தான் அலுவல் ஆய்வுக் குழுவிலும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. திரு. அழகர்சாமி, வற்புறுத்திக் கேட்காதீர்கள். நேரம் கருதி கேட்டுக் கொள்கிறேன், குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் இரண்டு கேள்விகள் கேட்டால் போதும்.

திரு. கு. ரமணி : பொதுவான பிரச்சனைகளில்.......

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவை நான இங்கே தெரிவித்தேன். உறுப்பினர்கள் என்னிடம் இப்படிக் கேட்பதை விட, முன் வரிசையில் உள்ள உங்கள் தலைவர்களைக் கேட்டுக்கொண்டால் நல்லது.

1979 பிப்ரவரி 24]

திரு. கு. ரமணி: குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதி பற்றி மட்டும் கேட்டால், அவருக்கு மட்டும் வாய்ப்புக்கொடுப்பது என்பது சரியான முறையாகும். ஆனால் இந்தக் கேள்வி ஒரு பள்ளியில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியதாகும்...............

மாண்புமிகு பேரவை தலைவர்: இது குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி பற்றியதாகும். பொதுக் கேள்வி அல்ல. அலுவல் ஆய்வுக்குழுவில் ஏற்கனவே முடிவு எடுத்தபடி, திரு. சாதிக்பாட்சா அவர்கள் அந்தப் பள்ளி சீர்கேடு குறித்து வினாக்கள் எழுப்பிவிட்டார். திரு. அழகர்-சாமி அவர்களுக்கும் அது குறித்து தகவல் வந்து இருக்கிறது என்றால் அதேபோன்று எல்லா உறுப்பினர்களுக்கும் வந்து இருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க நேரம் இல்லை.

திரு. சோ. அழகர்சாமி: பாயின்ட் ஆப் ஆர்டர், சார்,..

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கேள்வி நேரத்தில் பாயின்ட் ஆப் ஆர்டர் கிடையாது. நேரம் குறைவாக இருக்கிற காரணத்தால் திரு. அழகர்சாமி உட்காரவேண்டும்.

திரு. சோ. அழகர்சாமி: தலைவரவர்களே, எனக்கும் அந்தப்பள்ளி பற்றி பல விஷயங்கள் வந்து இருக்கின்றன. அது குறித்து அமைச்சர் அவர்களிடத்தில் வினா எழுப்பி விவரங்கள் பெற வாய்ப்புத் தரவேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அழகர்சாமி, உங்களுக்கு வந்தது போல் எல்லா உறுப்பினர்களுக்கும் வந்து இருக்கலாம். அந்த வகையில் நான் 200 உறுப்பினர்களுக்கு மேல் இந்தக் கேள்விக்கு துணை வினா எழுப்ப வாய்ப்பு கொடுக்கவேண்டியிருக்கும். அலுவல் ஆய்வுக்கு குழுவில் தாங்களும் சேர்ந்துதான் முடிவு எடுத்து இருக்கிறீர்கள். தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்.

திரு. சோ. அழகர்சாமி: அலுவல் ஆய்வுக்குழுவில் அப்படி முடிவு எடுக்கவில்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அழகர்சாமி, தாங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காக முடிவு எடுத்ததை மறுக்கவேண்டுமா?

திரு. சோ. அழகர்சாமி: தலைவரவர்களே, இந்தப் பள்ளியில் இருக்கும் நிர்வாக சீர்கேட்டைப்போல் எங்கள் ஊரில் உள்ள பள்ளியிலும் இருக்கிறது என்று சொல்லி

கேட்பதுதான் சரியில்லை என்ற வகையில் முடிவு எடுத்து இருக்கிறோம். நான் சொல்ல விரும்புவது, அந்தப் பள்ளி பற்றியே எனக்குப் புகார் வந்து இருக்கிறது. அந்தப் பள்ளியில் உள்ள வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியரைப் பற்றி நான் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. அழகர்சாமி போன்று அத்தனை உறுப்பினர்களும் வலியுறுத்திக் கேட்க ஆரம்பித்தால், நேரம்போதாது. புகார் வரப்பெற்றுள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பது என்பது இயலாது. நேரம் குறைவாக இருக்கிற காரணத்தால்தான், அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டும் துணை வினா கேட்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் துணைவினா கேட்டு விளக்கம் பெற்று விட்டார்.

திரு. சோ. அழகர்சாமி: அந்த ஆசிரியர் இரண்டு மாதகாலமாக வேலை இல்லாமல் இருக்கிறார். தயவு செய்து தாங்கள் அனுமதிக்க வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அனுமதிக்க முடியாது. உட்காருங்கள். புறம்போக்கு நிலங்கள் பற்றிய கேள்வி வந்தபோது, அதற்காக 20 நிமிடங்கள் தரப்பட்டது. அது பொதுவான கேள்வி. ஆனால் இந்தக் கேள்வி ஒரு தொகுதி சம்பந்தப்பட்டது. சம்மந்தப்பட்ட உறுப்பினர் வினா எழுப்பி விட்டார். உட்காருங்கள். வினா எண். 163.

பெரியாறு, சுருளியாறு பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பிராந்தியப்படி.

*வினா எண். 163—திரு. வெ. இரா. ஜெயராமன்: மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மதுரை மாவட்டம் பெரியாறு, சுருளியாறு மின்திட்ட கீழ் முகாம்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியப்படி வழங்கப்படவில்லை என்பது அரசுக்குத் தெரியுமா ?

(ஆ) ஆம் எனில், அதனை (Isolated locality Allowance) வழங்க எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

மாண்புமிகு திரு செ. அரங்கநாயகம்: (அ) ஆம்.

(ஆ) இதற்கான கருத்து அரசின் பரிசீலனையில் உள்ளது.